

- ▶ மிக்க நன்று நியூ சவுத் வேல்ஸ்! 16 வயதுக்கு மேற்பட்ட மக்களில் 92% ஆனோர் தடுப்பூசியின் முதல் மருந்தளவு ஒன்றைப் பெற்றுள்ளனர், அத்துடன் 80.3% ஆனோர் இரண்டு மருந்தளவுகளையும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
- ▶ தம்மையும், தமது அன்புக்குரியவர்களையும், அத்துடன் பரந்த சமூகத்தையும் கோவிட்-19 இலிருந்து பாதுகாக்கும் முகமாக, தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள முன் வந்த உங்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றியைத் தெருவித்துக்கொள்கிறோம்.
- ▶ 12-15 வயதிற்குட்பட்டவர்களில் 74.5% ஆனோர், தடுப்பூசியின் ஒரு மருந்தளவைப் பெற்றுள்ளனர் மற்றும் சுமார் 34% ஆனோர் இப்போது முழுமையாகத் தடுப்பூசியைப் போட்டுள்ளனர். இது, ஒரு குறுகிய காலப்பகுதியில் இடம்பெற்ற ஒரு அற்புதமான சாதனை ஆகும்.
- ▶ நேற்று இரவு 8 மணிக்கு முன்னரான 24 மணி நேரத்தில், 265 கோவிட்-19 உள்ளூர் நோய்த்தொற்றாளர்கள் நியூ சவுத் வேல்ஸ்-இல் பதிவாகியுள்ளனர். கவலைக்கிடமாக, ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.
- ▶ நாங்கள் தொடர்ந்தும் பரிசோதனையைச் செய்துகொள்ள முன் வருவது அவசியம், ஏனெனில் இது கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களை நாம் கண்டறியவும், அத்துடன் அவர்கள் சமூகத்தில் நோய்த்தொற்றைப் பரப்புவதைத் தடுத்து நிறுத்தவும் உதவுகிறது.
- ▶ தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதே, கோவிட்-19க்கு எதிரான எமது சிறந்த பாதுகாப்பு நடவடிக்கை ஆகும், அத்துடன் இது தீவிரமாக நோய்வாய்ப்படும் உங்களின் அபாயத்தை வெகுவாகக் குறைக்கிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ள மக்களில் அதிக விகிதமானோர் தடுப்பூசியைப் போட்டிருப்பதில்லை.
- ▶ வோல்சென்ட் (Wallsend), ஹசால் க்ரோவ் (Hassall Grove), ஓபர்ன் (Auburn), சார்ல்ஸ்டவுன் (Charlestown), பிளாக்டவுன் (Blacktown) மற்றும் யகூனா (Yagoona) ஆகியவை, கவலைக்கிடமான புறநகர்ப்பகுதிகளுள் அடங்குகின்றன. உங்களுக்கு மிகச்சிறிய நோயறிகுறிகளே இருந்தாலும்கூட தயவுசெய்து முன் வாருங்கள்.
- ▶ இன்று சில மாணவர்கள் பள்ளிக்குத் திரும்புவதை நாங்கள் மகிழ்ச்சியுடன் பார்க்கிறோம். சிறு குழந்தைகள் மத்தியில் மிகவும் இலேசாகத் தென்படக்கூடிய நோயறிகுறிகள் குறித்து விழிப்புடன் இருக்குமாறும், கோவிட்-இல் இருந்து பாதுகாப்பாக இருப்பதற்கான நடத்தைகளின் முக்கியத்துவத்தை அவர்களுக்கு விளக்குமாறும் உங்களுக்கு நினைவூட்டப்படுகிறது.
- ▶ வலுவான நோயெதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு மூன்றாவது தடுப்பூசி மருந்தளவு தேவைப்படலாம். உங்களுக்கு சரியானது எது என்பது பற்றி உங்கள் மருத்துவர் அல்லது மருந்தாளரிடம் பேசுங்கள்.
- ▶ நியூ சவுத் வேல்ஸ் மீண்டும் திறக்கப்படும் வேளை, மாற்றமடைந்துவரும் விதிமுறைகளை நீங்கள் அறிந்துவைத்திருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் nsw.gov.au-இல் கிடைக்கின்றன.
- ▶ உங்கள் அனைத்து முயற்சிகளுக்கும் சமூகத்தினராகிய உங்களுக்கு மிக்க நன்றி. கோவிட் ஏற்படுத்தும் அச்சுறுத்தல் குறித்து நாம் இன்னும் கவனமாக இருக்க வேண்டும் மற்றும் முகக்கவசம் அணிதல், உடல் ரீதியான இடைவெளியைப் பேணுதல் மற்றும் ஒருவரையொருவர் பாதுகாப்பாக வைத்திருப்பதற்கான பிற நடவடிக்கைகளை மேற்கொள்ளல் ஆகியவற்றை நினைவில் வைத்திருக்க வேண்டும்.